

# பெரியார்நாடு உருவாகும்!

- அனையால், அனை உலையால் -

தொகுப்பு:

அதி அசரண்

வெளியீடு:

பெரியார் திராவிடர் கழகம்

95, டாக்டர் நடேசன் சாலை,

அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600004.

தொலைபேசி: 044-24980745

periyardk@gmail.com

# பெரியாறு அணை உடைந்தால் பெரியாநாடு உஞவாகும்!

## நால் சிடைக்குமிடங்கள்

பெரியார் படிப்பகம்  
பேருந்து நிலையம் அருகில்  
மேட்ரீ அணை - 636 401  
9786316155

பெரியார் படிப்பகம்  
அரசு விரைவுப் பேருந்து நிலையம்  
காந்திபும் - கேளவை  
9843323153

பெரியார் படிப்பகம்  
தோழர் பத்ரி நாராயணன் நினைவு நூலாகம்  
73 / 1 இலாயிட்ஸ் சாலை  
சென்னை - 14  
044.30228213

இராவணன் படிப்பகம்  
திராதாகிரிருட்டணன் நகர்  
அரியாங்குப்பம்  
புத்சேரி - 7  
9443045614

பெரியார் புத்தக நிலையம்  
மெக்டனால்டு சாலை, கண்டோன்மெண்ட்,  
ஸ்டெட் பேங்க் மண்டல அலுவலகம் எதிரில்  
திருச்சி - 620001  
9865596940

**நன்கொடை: ரூ.20.00**

விமர்சனங்களை அனுப்ப - periyardk@gmail.com

மின் நூலாகத் தரவிறக்கம் செய்ய  
[www.periyardk.org](http://www.periyardk.org)

பதிப்பு ஆண்டு : 2011 டிசம்பர் 15

மூல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; எனவே அதை உடைட்டிப்போம் என சர்வதேசியத்திலகங்களான மலையான கம்யூனிஸ்ட் குகளும், இந்திய தேசியத் திலகங்களான காங்கிரசு, பாரதீய ஜனதாவும் உச்சக்கட்டு அடாவடியைத் தொடர்ந்தியுள்ளன.

சாகித்திய அகாடமி விருது பெற்ற மலையான ஏழுத்தானாரான் பாரத இகாரியா ஆனந்தவிகிடன் ஏட்டிடல் (19.01.2003) “தமிழக கிராமங்களில்தான் இன்னும் சரமுள்ள மனிதர்கள் வாழ் கிரார்கள்... மலையாளி களுக்கு அரிசிமுதல் அத்தனையைப் பழிமகத்தில் இருந்துதான் வருகின்றது. அனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணை யிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம்...காவிரி, பெரியாறு அணை, பவானி என சுற்றிக் கற்றி தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத்தினரைச் செய்யும் இவ்வளவு சுதிச் செயல்கள் நடக்கும் போதும் நேர்வேலியில் மின் சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பதுதான் தமிழனின் குணைம்”

என கேரள அரசின் துரோகத்தை விளக்கியது போல, தன் நாட்டுக்கு 70 சதவீத அத்தியாவசிய உணவுப் பொருட்களை விலைவித்து அனுப்பும் தமிழனுக்கு நீர்தர மறுபாதனார் மலையாளிகள். முன் எப்போதும் நடந்திராத சம்பவமாக, தமிழ்நாட்டுக் காய்கறி லாரிக்களையும் மலையாளிகள் தாக்கி திருப்பி அனுப்பியுள்ளனர். விவசாயம் செய்ய தண்ணி தராத கேரளாக்காரனுக்கு அவனிடமே அடி, உதையை வாங்கிக் கொண்டு அவனுக்கே நம் நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை அனுப்பி அதன்மூலம் வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தமிழர்கள்.

எதிர்வினையாக தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என அனைவரும் கேரள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால்

அனைத்துத் தரப்பிலும் நடக்கும் போராட்டங்கள் முதன்மை எதிரியை அடையாளம் காட்டாமலேயே நடந்து வருகின்றன. மூல்லை பெரியாறு அனைச் சிக்கலுக்கு காரணம் மலையாளிகள் மட்டுமா?

## மூல்லை - பெரியாறு - அனை

தமிழ்நாட்டில் உள்ள இராஜபாளையம் அருகில் உள்ள சிவலைப் பகுதியில் தலையாறு அன்றையில் பயணம் செய்து கோள ஏல்லையை அடைகிறது. பெரியாற்றோடு கேரளாவில் பாயும் மூல்லையாறும் இனையும் இடத்தில் மூல்லைப் பெரியாறு அனை கட்டப் பட்டுள்ளது. 1884 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை இராஜதானிக்கும் இடையே ஏற்பட்ட 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், கனம் பென்னி குக் அவர்களின் கடுமையான முயக்கியில், இங்கிலாந்தில் உள்ள தனது சொந்த சொத்துக் களை விற்று கிடைத்த பண்த்தை வைத்து இந்த அனை கட்டி முடிக்கப்பட்டது. 1970 வரை இந்த ஒப்பந்தம் எந்த இடையூறும் இல்லாமல் நடைமுறையில் இருந்துள்ளது.

1979 இல் மூல்லைப் பெரியாறு அனையிலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ள இடுக்கி அனையில், கேரளாவின் மின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக ஒரு தீட்டும் தயாரிக்கப்பட்டது. மூல்லைப் பெரியாறு அனையில் மட்டும் 136 அடுக்கு மேல் மிகாமல் - தேங்காமல் செய்தால் மீதமள்ள நீர் இடுக்கி அனைக்கு வந்து சேரும். அதன்மூலம் இடுக்கி அனையில் 780 மெகா வாட்ஸ் மின்சக்தி தடையில்லாமல் உற்பத்தி செய்யலாம் என இடுக்கி அனையின் செயற்பொறியாளர் எம்.கே பரமேஸ்வரன் நாயர் அரசுக்கு திட்ட அறிக்கை கொடுத்தார். அத்திட்டத்தை செயற்படுத்த கேரள அரசு தற்கொலைக் குழுராத் மாநிலத்தில் உள்ள மோர்வி என்ற அனை உடைந்து செய்தியை பயன்படுத்திக் கொண்டது. அதன் அடிப்படையில் அனை பலவீனமாக உள்ளதாக மலையாள மனோரமா ஏடு கிளப்பிய வதந்தி இன்றுவரை அனையாமல், இரு தேசிய இனங்களுக்கு இடையிலான போராக உருவாகியுள்ளது.

## தேவிகுளம் - பீர்மேறு

மூல்லைப் பெரியாறு அனைச் சிக்கல் தோன்றும் போதெல்லாம் தவறாமல் பேசப்படும் ஒரு செய்தி. மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது தேவிகுளம், பீர்மேறு ஆகிய தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளாவோடு இனைக்கப்பட்டுவிட்டது அந்தப் பகுதியில்தான் அனை உள்ளது. இது மட்டுமே சிக்கலின் மையம் என்று தமிழ்தேசிய இயக்கங்களால் குற்றம்சாட்டப்படுகிறது. இது சர்வாங்காரரை அல்ல. முதன்மையான - உண்மையான எதிரியை அடையாளம் காண இயலாத - அடையாளம் காட்ட விரும்பாத தன்மை என்றே சொல்லவேண்டியுள்ளது.

மூல்லைப் பெரியாறு அனை இருக்கும் தேவிகுளம், பீர்மேறு பகுதிகள் 1886 ஆம் ஆண்டு காலங்களில் திருவாங்கூர் சமஸ்தானத்தோடு இணைந்திருக்கவில்லை. அவை சென்னை இராஜதானியோடுதான் இருந்தன. ஒப்பந்தம் போட்ட ஆங்கிலேயர்கள் எல்லையை சிரியகக் கவனிக்காமல் தேவையின்றி திருவாங்கூர் சமஸ்தானத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ளனர். இதுதான் சிக்கலின் தொடக்கம் தற்போது நடப்பது போல சிக்கல் பின்னாளில் வாழும் என உணர்ந்த திருவாங்கூர் சமஸ்தானம் அன்றைய சென்னை இராஜதானி கவனருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தது. அனையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் அனைப்பகுதி முழுவதையும் சென்னைக்கு முழு உரிமையாகச் கொடுத்து விடுகிறோம். அதற்கு விவேகானந்தர் இலட்ச ரூபாய் தரவேண்டும் என்பதே அந்த கோரிக்கை அந்தக் கோரிக்கொண்டு இலட்ச ரூபாய் தரவேண்டும் கொடுத்தும் ஆங்கிலாரசு அதைக் கண்டுகொள்ள வில்லை. தமிழ்ப்பேரரசுகள் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை உருவான அரசாங்கங்கள் அனைத்திலும் நிர்வாகத் துறையில் பார்ப்பன் அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்தினர் என்பதையும் நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருவாங்கூர் சமஸ்தானத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பெரியாறு அனையின் நீர்பிடிப்பு பகுதியான 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவு முழுவதிலும் கிடைக்கும் நீர் முழுவதும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது. உரிமையானது அந்த நீரைத் தேக்கிவைப்பதற்காகத் தான் பெரியாறு அனை ஒப்பந்தம் அனைக்கு அல்ல. தன்னிருக்குத்தான்.

தமிழ்நாடும் கேரளாவும் தனித்தனி நாடுகளாக இருந்திருந்தால் சர்வதேசநிதிர்ச்சட்டங்களின்படி தமிழ்நாட்டின் உரிமை முழுதும் மீட்கப்பட்டிருக்கும். தேவிகுளமும் பிரிமேடும் எந்த நாட்டில் இணைக்கப் பட்டிருந்தாலும் மூல்லைப்பெரியாறு அணையிலும், பெரியாற்று நீரிலும் நமக்கிருக்கும் உரிமை பறிபோயிருக்காது. எனவே சர்வதேச நிதிர்ச்சட்டத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

## சர்வதேச நிதிநிர்ச்சட்டங்கள்

இன்று சாதாரணமாக கிராமங்களில்கூட சிறுசிறு ஏரிகளில், குனங்களில் பாசனவசதி பெற்று விவசாயம் செய்யவர் களிடையேகூட கடைமடைக்காரனுக்குத்தான் முன்னுரிமை என்ற வழக்கம் உள்ளது. அதையேதான் சர்வதேச நிதிர்ச்சட்டமும் சொல்கிறது. ஒரு நிதியின் கடைமடை தெல்டா பகுதி விவசாயி களுக்கு அல்லது பாணானர்களுக்குத்தான் அந்த நிதியில் முன்னுரிமை அவர்கள் அனுமதியின்றி நிதியின் மேல்பகுதியில் இருப்பவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. “நிதியின் கீழ் நிலையில் உள்ளவர்கள் அனுமதி இல்லாமல் மேல்பட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கூட்டக் கூடாது. நிதியில் கீழ்நிலையில் பாதிக்கின்ற வகையில் நீரை செய்த்கொக்க தடுத்து உபயோகிக்கக் கூடாது” என்கிறது சர்வதேச நிதிர்ச்சட்டம். இதன் அடிப்படையில் தான் பலநாடுகளில் நிதிர்ப்பிரக்கணைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே ஒடும் பல நிதிகள் உள்ளன. ஐரோப்பாவில் ரென் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஜேர்மன், லீப்ரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே சிக்கல்கள் எழுந்தன. ஆப்ரிக்காவில் நைல் நதி பங்கிடு தொடர்பாக குடானுக்கும் எதிப்புக்கும் சிக்கல். டான்யூப் நதிப் பங்கிட்டில் ஆஸ்திரியா, துருக்கிக்கு இடையே சிக்கல், அமெரிக்கமாகாணங்களுக்கிடையே கொலாரோடோ நதி நீர்ச்சிக்கல். தென் அமெரிக்காவில் அமேசான் நிதிர்ச்சிக்கல். ஆமுர் நதி பங்கிட்டில் சீனாவுக்கும் ரவ்யாவுக்கும் சிக்கல் என உலகெங்கிலும் நிதிர்ப்ப பங்கிட்டுச் சிக்கல்கள் இருந்தன.

அந்த வரிசையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் மூக்கியமாகக் கவலைக்கப்பட வேண்டிய ஒப்பந்தமாகும். 19.09.1960 இல் அன்றைய இந்திய பிரதமர் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயுப் கானும் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தம் சட்லஜ், ராவி, பியாஸ் ஆகிய கிழக்குப் பகுதி நதிகளையும் ஜீலம், சிந்து, செனாப் ஆகிய மேற்குப் பகுதி நதிகளையும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்காகவும் அவற்றில் நீரமின்சக்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இயற்றப்பட்டதாகும்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல் ஆதலால் அப்போதே ஐங்கிய நாடுகள் அவையும் தலையிட்டு ஜூத அவை உருவாக்கிய நடுவர்முனிலையில் உலகவங்கியின் மேற் பார்வையில் உலக வங்கியும் ஒரு சாட் சியாக இந்த ஒப்பந்தம் இயற்றப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பலமுறை போர்கள் நடைபெற்ற காலத்திலும் இந்த ஒப்பந்தங்கள் பிற்பட்டவில்லை. இந்த ஆறு நதிகளின் பங்கிட்டில் எந்த சிக்கலும் வரவில்லை. அப்படியே உருவாகி இருந்தாலும் அவற்றைத் தீர்க்கும் அணைத்து வழிமுறைகளையும் ஜூதா மன்றமும், உலக வங்கியும் செய்திருக்கின்றன.

ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் அல்லது நாடுகளுக்கும் இடையே ஒரு நதியைப் பகிர்ந்து கொள்வதில் உருவாகும் கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் தீர்த்துவைப்பதற்கு சர்வதேச நிதிர்ச்சட்டங்கள் பயன்படுகின்றன. அதில் முக்கியமான விதிகள் 1956 ஆம் ஆண்டு பின்னாந்து தலைநகர் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற நதிநீர்ப் பங்கிடு குறித்த சர்வதேச அளவிலான மாநாட்டில் முடிவெடுக்கப் பட்டவை ஆகும். இவை போன்ற சர்வதேச நிதிர்ச்சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் ஜூதா மன்றம் பல நடுவண் அமைப்புகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் **ICJ ( International Court of Justice ) PCA (Permanent Court of Arbitration)** ஆகியவை முக்கியமானவையாகும்.

கேரளா ஒரு தனி நாடாகவோ அல்லது இந்தியாவுடன் இணைந்த பகுதியாகவோ இருந்து, தமிழ்நாடு ஒரு தனி குடிஅரசாக, தனி நாடாக இருந்தால் மூல்லைப்பெரியாறு,

காவிரி, பாலாறு போன்ற அனைத்து ஆற்றுநீர் உரிமைகளும் சர்வதேச நதிநீர் சட்டங்களின்படி முழுமையாக நமக்குக் கிடைத்துவிடும். தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் மூலஸைப் பெரியாற்றிலோ, காவிரியிலோ அன்டை நாடு தடை செய்தால், சிக்கல் உருவாக்கினால் ஜக்கிய நாடுகள் மன்றமும், சர்வதேச நடுவர் மன்றங்களும் தலையிட்டு சிக்கலைத் தீர்த்துவைக்கும். அதற்கு எடுத்துக்காட்டுதான் சிந்துநதிநீர் ஒப்பந்தம். ஆனால் ஒன்றியப்பட்ட இந்தியாவில் - பார்ப்பன - பனியா கும்பல்களின் ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் நாட்டில் பார்ப்பன் நலன்களே முன்னிறுத்தப்படும்.

தேவுகுளம், பீர்மேடு மீட்டு, அணை உரிமை மீட்டு, காவிரி, பாலாறு உரிமை மீட்டு அனைத்தும் செயலாவதற்கு பெரியார் வழியில் தனித்தமிழ்நாடு நோக்கி போராடுவதே சரியான திசை வழியாகும். இந்தியாவிடுதலை இல்லை என்றால் மொழிவாரி மாராட்சியினாப் பிரிவினையே நடந்திருக்காது எனவேதான் பெரியார் மொழிவாரி மாகாணப் பிரிவினை நடப்பதற்கு முன்பு 1930 லிருந்தே தனித்தமிழ்நாட்டுக்காகப் போராட்டினார். அதற்குப்பிறகும் 1973 இல் தான் சாகும்வரையும் “தமிழ்நாடு தமிழருக்கே” என முழுங்கினார். இந்த மொழி வாரிப் பிரிவினையையும்கூட பெரியார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“பிரிவினைக்குப் பெயர் மொழிவாரி நாட்டுப்பிரிவினை. இதில் பிரிந்துபோகவேண்டுமென்று வாதாடுகிறவர்கள் மொழியை ஆதாரமாகக்கொண்டுதானே பிரிவினை கேட்க வேண்டும்? அதை விட்டுவிட்டு, வேறு மொழி 100 க்கு 69, 70, 80 வீதம் பேசகிற மக்கள் உள்ள நிலையைத் தங்கள் நாட்டுடன் சேர்க்கவேண்டுமென்று கேட்பது எப்படி யோக்கியமாகும்? அல்லது இந்தப் பிரிவினைக்கு, மொழிவாரி மாகாணப்பிரிவினை என்றாவது எப்படிச் சொல்ல முடியும்?” என்றார்.

-விடுதலை - 07.11.1953

## பார்ப்பன இந்தியா

இந்தியாவிடுதலை பெறுவதற்கு முன்பு மாண்டேகு செம்ஸ் போர்டு சீதிருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்ட 1919 க்கு முன்பு நதிநீர் பங்கீடு, நீர்ப்பாசனம் தொடர்பான விவகாரங்கள்

8. பெரியார்நாடு உருவாகும்!

இங்கிலாந்து அரசுவையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. 1919க்குப் பிறகு இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கத் தொடங்கிய போதே பார்ப்பனர்கள் கையில் அதிகாரம் சென்றதால் அனைத்துத் துறைகளையும் போலவே நதிநிறிலும் பார்ப்பன் நலன்கள் முன்னிறுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போகும் வரை காவிரி, மூலஸைப்பெரியாறு ஆறுகளில் சம்மந்தப் பட்ட மாகாணங்களுக்கிடையே மோதல்போகுகிற இல்லாமல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு முறையாகப் பகிர்ந்தினிக்கப்பட்டன. தோழர் பெரியார் சொன்னது போல, ஆங்கிலேயர்களிடமிருந்து பார்ப்பன - பனியாக்களுக்கு நடந்த மேட்டுவர்தானே இந்திய விடுதலை. அப்படிப்பட்ட பார்ப்பன - பனியா இந்தியாவில்தான் தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் போலவே ஆற்றுநீர் உரிமைகளும் பறிபோய்விட்டன.

அதனால்தான் பெரியார், “தமிழன் தன்னை இந்தியான் என்று கருதியதால் தமிழர் நாட்டையும், தமிழ் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தன்னுடைய மாண்த்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்” என்றார்.

உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், மூலஸைப் பெரியாறு அனை மிகவும் வழுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடிவரை தன்னீர் தேக்கலாம் என்றும் கூறியது. மூலஸைப் பெரியாறு அனையின் இணைப்பாக உள்ள தீற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்துமுடித்த பின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை தன்னீர் தேக்கலாம் என்றும் தீர்ப்பனித்தது. கேரள அரசின் மறுஆய்வுமனுவுக்குப் பிறகு 2007 ஆகஸ்டில் மீண்டும் தீர்ப்பை உறுதிசெய்தது. ஆனால் அனைத்து தீர்ப்புகளையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் கேரள அரசு குப்பையில் தூக்கிப்போட்டு விட்டது. இந்திய அரசின் வனப்பாதுகாப்புச் சட்டங்களையும் மீறி மூலஸைப் பெரியாறில் புதிய அப்பை கட்டுவதற்காக முதற்கட்டச் சோதனைகளையும் நடத்தி முடித்திருக்கிறது.

இந்திய அரசின் சட்டங்களையோ, உச்சநீதிமன்ற தீர்ப்புகளையோ மதிக்காத, செயல்படுத்தாத கேரள அரசினைக் கண்டித்து தமிழ்நாட்டு உரிமையைப் பெற்றுத்தா வேண்டிய

மத்திய பார்ப்பன் அரசு, எங்கோ, எந்த நாட்டிலோ பிரச்சனை என்பது போல கண்டுகொள்ளாமல் இருப்பதும் பிரச்சனை எல்லைமீறிப் போகுவிற்கு கமிஷனைப் போடு அல்லது கல்லைப் போடு என்பது போல ஒரு விசாரணைக் கமிஷன் அமைப்பது, பேச்கவார்த்தை நடத்துவது என்று சிக்கலைத் தீர்க்கும் எண்ணமில்லாமல் செயல்படுகிறது.

டேம் 999 என்ற ஒரு பொய்ப்பிரச்சாரப் படத்துக்கு மத்திய அரசு சென்சார் சான்றிதழ் அளிக்கிறது. அது கருத்துரிமை என்றால், அரசியல் சாராத கலை தொடர்பான விஷயம் என்றால் நாங்களும் படத்து எடுக்கிறோம். இந்திரா காந்தி கொலை பற்றி பஞ்சாப்காரரின் பார்வையில் - இராஜீவ் கொலை பற்றி ஈழத்தமிழ்பெண்களின் பார்வையில் நாங்களும் படத்து எடுக்கிறோம் அனுமதிக்குமா மத்திய அரசு? அவ்வளவு வேண்டாம் சங்கராமன் கொலை பற்றி தற்போதையை முதல்வர் ஜெயல்லாவின் பார்வையில் படத்து எடுக்கிறோம் சென்சார் போர்டு அனுமதிக்குமா? இரு தேசிய இன மக்களுக்குள் மோதலை உருவாக்கக்கூடிய திரைப்படத்து என நன்கு தெரிந்தும் படத்தை அனுமதிக்கிறார்கள்.

இதுபோல இரு தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கிட்டு, அதிர் குளிர் காய்ந்துகொண்டு தனது சரண்டலை - இந்திய தேசியச்சாரண்டலை தங்கு தடையின்றி நடத்துகிறது பார்ப்பன் - பனியா அரசு. மத்திய அரசில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட - நீர்வாதத்துறை உள்ளிட்ட முக்கியமான 30 துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன் உயர்சாதியினர் எண்ணிக்கை குறித்து மண்டல்குழு அறிக்கை வெளியிட்ட பட்டியல் இதோ. 1980 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் இது.

**பிரிவு மொத்தம் SC% BC% பார்ப்பன உயர்ஜாதி%**

<b>Class I</b>	1,74,043	5.68	4.69	89.63
<b>Class II</b>	9,12,786	18.18	10.63	71.19

அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தையும் பார்ப்போம்.

பிரிவு	SC%	ST%	BC%	பார்ப்பன உயர்ஜாதி%
I	12.54	4.85	5.44	77.17
II	14.9	5.7	3.6	75.8

இந்தியா முழுவதும் வேதாந்தா, ஜின்டால், போஸ்கோ, பாடா, மிட்டல், ரிவைன்ஸ் போன்ற பார்ப்பன் - பனியா மற்றும் பார்ப்பன் அதிகாரிகளாலேயே நிர்விகிக்கப்படும் பண்ணாட்டுக் குழுமங்களால்தான் கனிமவளக்கொள்ளள, கல்விக்கொள்ளள, கடல்வளக்கொள்ளள, பெட்ரோலியக்கொள்ளள, அலைக் கற்றைக்கொள்ளள என அனைத்து வகையான சரண்டல்களாம் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட பட்டியலில் உள்ள பார்ப்பன் அதிகார வர்க்கத்தின் துணையோடுதான் சரண்டல்கள் திட்ட மிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தியதேந்து முதலீடு, சில்லறை வர்த்தகத்திலும் நேரடி அந்திய முதலீடு, கூடங்களும் அனுங்கலை அமைப்பு என மக்கள்விரோத முடிவுகளையும் இந்த அதிகார வர்க்கம்தான் செயல்படுத்துகிறது.

இந்த பனியா - பன்னாட்டு வணிகக்கும்பல்களின் நலன் கருங்காக மேற்கண்ட பார்ப்பன் அதிகார வர்க்கம் போடும் திட்டங்கள்தான் நமக்கு பட்டெஜ்ட்டாகவும், ஐந்தாண்டு திட்டங்களாகவும், தொழில் அமிலிருத்தி திட்டங்களாகவும் அரசியல்வாதிகளால் சொல்லப்படுகிறது. அவர்களுக்கு கொள்ளள இலாபம் தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்த பனியா - பன்னாட்டுக்கும்பல் இந்திய அரசியல்வாதி கருக்கு சீர்க்கை போடும் காசைப் பங்கு போடுவதில் வரும் சண்டையும், இந்தக் கூட்டுக்கொள்ளளமையக்கள் கவனிக்காமல் இருக்க மத்திய அரசால் நடத்தப்படும் நாடகங்களும்தான் தான் நமக்கான அரசியல்.

### மதன்மை எதிரி

தொடர்ந்து பல வருடங்களாக சிக்கல்களை வளரவிட்டு தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கி விட்டு, தனது சரண்டல்களை அயரால் நடத்திக்கொண்டிருக்கும் இந்திய தேசியமும் அதனால் பயண்பெறும் பார்ப்பன் - பனியாக் குழுமங்களுமே நமது முதன்மை எதிரி. அடாவடியாக நடந்து

கொன்றும் மலையாளிகளுக்கு எதிராக அவர்களுடு வணிக நிறுவனங்களைத் தாக்குகிறோம். கேரள என் உள்ள வாகனங்களைத் தாக்குகிறோம். கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகைப் போராட்டம் அறிவிக்கிறோம். எல்லாம்சரிதான். எத்தனை நாளுக்குத்தான் அம்பை மட்டும் எதிர்த்துக் கொண்டிருப்போம். எப்போதுதான் எய்தவனை நோக்கித் திரும்புவாம். சர்வதேசச் சட்டங்கள் நமக்கு ஆதரவாக உள்ளன. ஆனால் நாம் தனி நாட்கா இருந்தால்தான் அவை பயனளிக்கும். இந்த உண்மை கணை எப்போது உரிமை மறுக்கப்பட்டவர்களிடம் சொல்லப்போகிறோம்?

இளைஞர்கள் ஆலுக்காஸ் நகைக்கடை தாக்குதல், காய்கறி வாரிகளை மறித்தல், கேரளா செல்லும் பேருந்துகளை மறித்தல், நாயர் டீக்கடை, பேக்கரிகளை உடைத்தல் என ஒவ்வொரு வருடமும் நடத்திக்கொண்டிருக்கத்தான் போகிறோம். நமது தலைவர்களும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், உச்சநிதிமறை வழக்கு, பிறகு நுடவர் மன்றம், அந்த தீர்ப்புகளை அமுல்படுத்த சாகும்வரை உண்ணாவிரதம் என தொடர்ந்து இயங்கத்தான் போகிறார்கள். நவம்பர் மாதமானால் மூல்லைப்பெரியாறு, ஜமன், ஜமலையானால் காவிரி உரிமைப் போராட்டம் என சென் போராட்டங்களையும் பயன்ற சடங்குத்தனமான போராட்டங்களையும் காணச் சுக்காமல் மனம் புழுங்கி, வெந்து முத்துக் குமார்களும் செங்கொடிகளும் தீயில் வெந்து மடிந்துகொண்டே தான் இருப்பார்கள். ஒருமுடிவு வேண்டாமா?

தமிழ்நாட்டு விடுதலையில் அக்கறையுள்ள தோழர்கள், தலைவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசியத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுங்கள். பெரியரைப் போல, பெரியார் காலத்தைப் போல இந்திய தேசியக் கொடி எரிப்பு இந்தியழியியன் வரைபட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு போன்ற போராட்டங்களை அறிவியுங்கள். தனித்தமிழ்நாட்டுக்கான பரப்பரைகளை மூல்லைப் பெரியாறு அணையிலிருந்தே தொடங்குங்கள். உச்சநிதிமறைம் நம்மைக் காப்பாற்றும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நம்மைக் காப்பாற்றுவார், பாரதிய ஐந்தா காப்பாற்றிவிடும், நடுவர் மன்றம் உரிமைகளைப் பெற்றுத்தரும், தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டால்

சாதித்துவிடலாம் என்று தமிழர்களை நம்பவைக்காதிர்கள். இந்திய தேசியம் அலறுவதில் தான் தமிழர் உரிமை மலர்த் தொடங்கும். இந்திய தேசியத்தையும் அதைத்தாங்கிப்பிடிக்கும் துண்களையும் தாக்கத் தொடங்குங்கள்.

1980 களில் பேராசிரியர் வெற்றிமணி அவர்களால் தெருக்கப்பட்டு திராவிடர் மிகக்குதல் வெளியிட வாங்சிக்கப் படும் தமிழ்நாடு நூலில் பெரியாறு அணை, காவிரி சிக்கல்கள் விவராகப் பேசப்பட்டு அதன் எதிரிகள் பார்ப்பனர்களும் இந்திய தேசியமும் என்பது உறுதிபடுத்தப் பட்டது. அதற்குப் பிறகு நடந்த அதற்குப் பிறகு உரிமை தொடர்பான பரப்புரைகளும், போராட்டங்களும் முதன்மை எதிரிகளான பார்ப்பனர்களை எதிர்த்தோ, இந்திய தேசியத்தை எதிர்த்தோ திட்டமிடப்படவில்லை. அடையாளம்கூட காட்டப்பட வில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் அவை உடைந்தால் நாடு உடையும்” என சரியான திசைநோக்கித் திரும்பியிருக்கிறார். இந்தக் கருத்தையும், கருத்தை வெளியிடும் நேரமையும், துணிச்சலும் கொண்ட வைகோ வை வரவேற்போம். இந்த நேரத்திலாவது, இனி மேலாவது மாற்று அரசியலில் ஆர்வமுள்ள இயக்கங்கள், தோழர்கள், இளைஞர்கள் அடுத்த நிலை நோக்கி முன்னேற வேண்டாமா? முதன்மை எதிரிகளை நோக்கி புறப்பட வேண்டாமா?

- அதி அசரன்  
( [www.keetru.com](http://www.keetru.com) )

இளையதளத்தில் 08.12.2011 இல் வெளியான கட்டுரை

## அனுசுக்தியா? அழிவு சக்தியா

1989 ஆம் ஆண்டு 'பெரியார் மையம்' வெளியிட்ட அனுசுக்தியா? அழிவுசுக்தியா? என்ற நூல் தற்போதைய தேவை கருதி சிறு சிறு திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்கள் 1989க்கு முன்பு தொகுக்கப்பட்டதை. திட்டத்திற்கான தொகைகள், செலவுகள், இழப்புகள் போன்றவை 22 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொகைக்கான மதிப்புகள் என்பதை நினைவிற்கொண்டு படியுங்கள்.

### 1. அனுசுக்தி என்றால் என்ன?

புரோனியம் போன்ற பெரிய அனுவை நியூட்ரான், போன்ற துகள்களைக் (Particles) கொண்டு மோதும் போது அந்த பெரிய அனு இரண்டு சிறிய அனுங்களாகப் பிளவுபடும், அவ்வாறு பிளவுபடும் போது அதிக வெப்பம் வெளிப்படும். பிளவுபட்டு உருவான அனுங்கள் குதிர்வீச்சை வெளியிடும். இந்த நிகழ்ச்சியில் வெளிப்படும் வெப்பமே அனுசுக்தியாகும்.

### 2. அனுசுக்தி நிலையம் [Nuclear Power Reactor] என்றால் என்ன?

மேற்கொண்ட வெப்பத்தை பயன்படுத்தி ஜென்ரேட்டரை இயக்கி மன்சாரம் உற்பத்தி செய்யும் இடமே அனுசுக்தி நிலையமாகும். அனுமின் சக்தி நிலையத்தின் ஆயுட்காலம் சுமார் 25 வருடங்கள் ஆகும்.

### 3. அயுட்கால முழுவில் அனுமினசுக்தி நிலையத்தில் உள்ள பிரச்சினைகள் யாவை?

ஆயுட்கால முடிவில் அனுமின் சக்தி நிலைய மய்யப் பகுதியில் (Core) குதிரியக்கப் பொருள்கள் நிரம்பியிருக்கும். எனவே, ஆயுட்கால முடிவில் அனுசுக்தி நிலையத்தைப் பாதுகாப்பான முறையில் முடி செயலிழக்கச் (Decommission) செய்ய வேண்டும். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் உள்ள அனுசுக்தி

நிலையங்கள் சில தமது ஆயுட்காலத்தை முடித்துவிட்டன. ஆனால் அவற்றை செயலிழக்கச் செய்யும் பணி இன்னும் முடியவில்லை.

உதாரணமாக இங்கிலாந்தில் விண்டஸ்கேல் என்னும் இடத்தில் 33 மொகா - வாட் அனுசுக்தி நிலையம் 1963-ல் செயல்படத் தொடங்கி 18 வருடமே செயல்பட்டு மேலும் செயல்பட இயலாத நிலையில் 1981-ல் செயல் இழக்கச் செய்ய முடிய செய்யப்பட்டது. 1988ல் இந்தப்பணி முடியும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இன்னும் முடியவில்லை இந்தச் செயல் இழக்கச் செய்யும் பணிகாக இதுவரை ரூ. 70 கோடி (அன்றைய மதிப்பில்) செலவிடப்பட்டது. ஒரு அனுசுக்தி நிலையத்தைப் புதிதாக கட்ட ஆகும் செலவைவிட அதனை செயலிழக்க செய்யும் செலவு அதிகம் என்ற உண்மை வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதனை 'புதிய விஞ்ஞானி (New Scientist) என்னும் ஆங்கில அறிவியல் 11 - 12 - 1986 தேதியிட்ட இதழ் வெளியிட்டுள்ளது.

### 4. அனுசுக்தி என்பது சிக்கனமானதா?

அனுசுக்தி நிலையம் கட்ட ஆகும் செலவு அதன் ஆயுள் காலம் முழுவதும் தனது முழுத்திறன் அளவுக்கு இயங்காமல் இருப்பது, அதனைச் செயலிழக்கச் செய்ய ஆகும் செலவு, அதன் கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற ஆகும் செலவு மற்றும் அனுங்கதிர் கசிவினாவுகள் ஏற்படும் உயிரின ஆபத்துகள் மற்றும் அதன் எதிர்விளைவுகள் எரிசெய்ய ஆகும் செலவினங்கள் அகியவற்றை கணக்கில் கொண்டால் அனுசுக்தி சிக்கனமானதல்ல. இதனை வால்டர் பேட்டர்சன் (Walter Petterson) என்பவரின் 'அனுசுக்தி' (Nuclear Power-1981 Penguin) என்ற ஆங்கில நூல் தெளிவாக விளக்குகிறது.

### 5. அனுசுக்தி நிலையத்தில் கலிவுகள் காரணமாகவும், விபத்துகள் காரணமாகவும் வெளிப்படும் கதிர்களால் [Radiations] ஏற்படும் நூபத்துகள் யாவை?

கதிரியக்க நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நிகழ வாய்ப்புண்டு. இந்த நிகழ்ச்சியின் மூலம், ஆல்ப்பா, பீட்டா, காமா என்ற மூன்று வகை கதிர்கள் வெளிப்படுகின்றன. இவை எல்லா உயிரினங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. இந்த

கதிரியக்கப் பாதிப்புகளை இரண்டு வகைகளாக பிரிப்பார். சில வாரங்களில் பாதிப்பு விளைவு வெளிப்படுவது முதல் வகை என்றும், அதன் பின்னாலும் சிலசமயம் பல வருடங்கள் கழித்து பாதிப்பின் விளைவு வெளிப்படுவது இரண்டாவது வகை என்றும் பிரிக்கப்படுகிறது. இது தவிர அந்தப் பாதிப்பின் விளைவு உடற்கூறு சார்ந்தது (Somatic) என்றும், மரபு வழி சார்ந்தது என்றும் பிரிப்பார். பாதிக்கப்பட்ட நபரின் உறுப்புகள் பாதிக்கப் படுவது உடற்கூறு சார்ந்ததாகும். பாதிக்கப்பட்ட நபரின் உறுப்புகள் குழந்தைக்கோ அல்லது பிந்திய சந்ததிக்கோ பாதிப்பு ஏற்படுவது மரபு வழி சார்ந்த வகையாகும். மரபு வழி சார்ந்த வகை பாதிப்பை கண்டுபிடிக்கும் அளவுக்கு இன்னும் அறிவியல் முன்னேறவில்லை.

கடுமையான கதிரிவீச்சு தசைகளையும், ரத்தத்தின் கிடப்பு அனுபவங்களையும் பாதிக்கும். அதிக கதிரிவீச்சு வயிற்றிறையும், சீரடை குடல் அமைப்பையும் பாதிக்கும். தீவிரமான (Extreme) கதிரிவீச்சு மய்ய நம்பு அமைப்பைப் (Central Nervous System) பாதிக்கும். சிறிய கதிரிவீச்சு தீண்ட காலத்திற்குப் பின் பாதிப்பை ஏற்படுத்தும். அப்ந்து வருடங்களுக்குப் பின் விகியுமியா என்னும் கான்சர் நோய் வரும். 20 வருடம் கழித்து சில வகை கான்சர் நோய் வரலாம். கண்ணில் காட்டராக்ட் நோய் வரலாம். தோல் பாதிக்கப்படலாம். பின்னை பெறும் சக்தி இழக்கப்படலாம்.

தாவரத்தில் கலக்கும் கதிரிவீச்சு, அதை உண்ணும் விலங்குகளின் மாமிசம் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொள்ளும் மனிதர்களைச் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி பல வகையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பானது.

#### **6. மற்ற விபத்துகளால் வரும் ஆபத்துக்கும், கதிரியக்கத்தால் வந்த ஆபத்துக்கும் உள்ள அழிப்பை வேறுபாற என்ன?**

1) மற்ற பெரும்பாலான விபத்துக்களால் வரும் ஆபத்து ஒரு குறிப்பிட்ட மனிதனோடு அல்லது மனிதர்களனோடு முடிவடைந்து விடுகின்றது. கதிரியக்க ஆபத்து தனி மனிதனோடு நிற்காமல் சந்ததிகளையும் பாதிக்கிறது.

2) கதிரியக்க வீச்சு பெருமளவுக்கு இருக்கும்போது பாதிக்கப்பட்ட

பகுதிகள் மனிதன் மற்றும் உயிரினங்கள் வாழும் தகுதியை இழந்து விடுகிறது. இது எப்போது சீரடையும் என்று சொல்ல முடியாது. 3) மற்ற எந்த ஒரு பெரிய விபத்திலும் ஏற்படும் மனித உயிர் இழப்பு என்னிக்கையை விட அனுமதின் நிலையை பெரிய விபத்தின் காரணமாக வரும் கதிரியக்கத்தால் ஏற்படும் மனித உயிர் இழப்பு மிக அதிகமாக இருக்கும். இலட்சக்கணக்காகவும் இருக்கும், பெரிய நகரங்களே நாசமாகிவிடும். (எ.கா.) சோயியத்தில் செர்னோபிஸ் விபத்து உதாரணமாக, கல்பாக்கம் அனுமதின் நிலையத்தில் பெரியவிபத்து ஏற்பட்டால் சென்னை, செங்கல் பட்டு உள்ளிட்ட அருகாமை பகுதி மக்களை அப்பற்றப்படுத்தியாக வேண்டும். மீண்டும் பழைய மாதிரியில் அப்பகுதியில் மக்களை குடியமர்த்துவது கேள்விக் குறியாகி விடும்.

4) எதிரிநாடுகள்கூடுவீசி அனுமதின் நிலையத்தை தாக்கினால் ஏற்படும் விபத்து ஒரு அனுகுண்ட வெட்டிப்பதால் ஏற்படும் விபத்துக்கு சமாகும். எனவே ஒருநாட்டில் உள்ள அனுமதின் நிலையங்கள் எதிரிநாட்டின் கைவசம் உள்ள இலவச அனுகுண்டு கணாகும்.

#### **7. இப்பழிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் கதிரியக்க கசிவகளும் விபத்துகளும் அனுசக்தி நிலையங்களில் ஏற்பட்டு உண்டா?**

1952 டிசம்பர் 12-ல் கண்டா நாட்டில் சாக் நதி அருகில் இருந்த அனுசக்தி நிலையத்திலும், 1957-ல் இங்கிலாந்தில் விண்ட்ஸ்டன்கேல் அனுசுசக்தி நிலையத்திலும், 1947- 58ல் ரஷ்யாவில் கிஷ்டின் அருகில் உள்ள அனுசக்தி நிலையத்திலும், அமெரிக்காவில் 1961 சனவரி 3-ல் இடாகோ மாநில அனுசக்தி நிலையத்திலும், 1966 அக்டோபர் 5-ல் டிடாராய்ட் அனுசக்தி நிலையத்திலும் பெரிய விபத்துகள் நடந்தன.

இந்த வரிசையில் பெரிய விபத்தாக 1979 மார்ச் 28-ல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அனுசக்தி நிலையத்தில், அனுசக்தி நிலைய மய்யப் பகுதி (Core) உருகி ஆபத்தான கதிர்கள் வாயு மண்டலத்தில் (Atmosphere) கலந்தன. இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த அனுசக்தி நிலையத்தை சுற்றி வாழ்ந்த மக்கள் அப்புறப் படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட மய்யப் பகுதியை தொலைக் கட்டுப்பாட்டு தொலைக்காட்சி ஆய்வு (Remote TV Inspection)

1982 குலையில் தான் செய்ய முடிந்தது. அதன்பின் உலகின் மிகப் பெரிய விபத்து 1988 ஏப்ரல் 24ல் ரஷ்யாவில் செர்னோபிள் அணுசுக்தி நிலையத்தில் ஏற்பட்டது. ரஷ்யாவை தவிர்த்து 20 நாடுகளைப் பாதித்து 2000 கிலோமீட்டர் வரை குதிர்கள் இந்த விபத்தினால் பரவின. தொலைக்கட்டுப்பாட்டு ஹெலி காப்டர்கள் மூலம் 5000 டன் சாந்து மன்ற, ஈம், போரான் போன்றவை மேலும் கதிர்கள் பரவவதை தடுப்பதற்காக அணுசுக்தி நிலைய மய்யதின் மீது கொட்டப்பட்டன. பின்னர் 5000 டன் உலோக அமைப்புக் கணையும், 3,00,000 கிழியிக் மீட்டர் கான்கிரிட்டையூம் கொண்டு அதனை மூடினர். செர்னோ பினைச் சுற்றி 100 கி.மீ வரை வாழ்ந்து வந்த மக்களை 1,100 பேருந்துகளைப் பயன்படுத்தி அரசு அப்புறப்படுத்தியது. செர்னோபிள் விபத்தினால் அய்ரோப்பிய நாடுகளில் காய்கறி, தானியம், பால், வெண்ணென்று உள்ளிட்ட அனைத்து விவசாய, கால்நடை விவசாயப் பொருள்களும் மனிதர்கள் உண்ண ஈயாக்கற்றவை என தடை செய்யப்பட்டன.

செர்னோபிள் விபத்தால் போலந்து ரூ. 70 கோடி மதிப்பு இழப்பையும், இத்தாலி ரூ. 200 கோடி மதிப்பு இழப்பையும், மேற்கு ஜெர்மனி ரூ. 650 கோடி இழப்பையும் அறிவித்துள்ளனர். மேற்கு ஜெர்மனி அரசு தமது நாட்டில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 480 கோடி நாட்ட ரூ வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. செர்னோபிள் விபத்துக்கு முன் அதன் தலைமைப் பொறியாளர் நிக்கோலாய் போமின் என்பவர் செர்னோபிள் அணுசுக்தி நிலையத்தில் பெரிய விபத்துக்கான வாய்ப்பு 10,000 வருடங்களில் ஒன்றாக இருப்பதாகவும், மூன்று பாதுகாப்பு வழிகளுடன் எந்த விபத்திலிருந்தும் பாதுகாக்கக் கூடிய நம்பிக்கையான கட்டுப்பாடு மறைகள் இருப்பதாகவும் ‘சோவியத் வாழ்க்கை’ (Soviet Life) என்ற இதழில் தெரிவித்திருந்தார். விபத்திற்குப் பின் இவர் பதவி நிக்கம் செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் The Public Critical Mass Energy Product என்னும் பொதுமக்கள் கண்காணிப்பு அமைப்பு 1985-ல் அமெரிக்காவில் 3000 அணு விபத்துக்கள் நடந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு ஜெர்மன் அறிவிக்கைப்படி 1970-களில் மூன்று நாட்களுக்கு ஒரு அணு விபத்து நடந்து வந்திருந்தாலும், ஜெர்மன் அரசு 14 அணு விபத்துகள் மட்டுமே நடந்ததாக அறிவித்தது. பிரிட்டனில் விண்டன்ஸ்கேல் அணுசுக்தி நிலைய விபத்தைத்

தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக 1950க்கும் 1977க்கும் இடைப்பட்ட காலத்தில் 177 விபத்துகள் நடந்திருப்பதை அரசு ஒத்துக்கொண்டது. Der Spiegel என்னும் மேற்கு ஜெர்மனி இதழின் படி சர்வதேச அணு சுக்தி அமைப்பு (International Atomic Energy Agency) 250 கசிவு விபத்துக்களை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைத்துள்ளது.

இவ்வாறு உலககெங்கும் நடக்கும் அணுசுக்தி நிலைய விபத்துகள் அரசுகளால் மறைக்கப்பட்டு வந்தாலும், மக்களின் விழிப்புணர்ச்சியுடன் கூடிய போராட்டங்கள் உண்மைகளை வெளிக்கொண்டந்து பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத் துவத்தை கூட்டியுள்ளன.

**8. குந்தியாவில் எவ்வளவு அணுசுக்தி நிலையங்கள் செயல்பாட்டுல் உள்ளன? அவற்றில் விபத்துக்கள் நடந்தப்படுகின்றனவா?**

இந்தியாவில் சுமார் 6 அணுசுக்தி நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. சுமார் 9 அணுசுக்தி நிலையங்கள் கூட்டப்பட்டு வருகின்றன. மேலும், அணு சுக்தி தொடர்புடைய நிலையங்கள் சுமார் 40 உள்ளன.

தமிழ்நாட்டில் கல்பாக்கத்தில் அணுசுக்தி நிலையங்கள் 2 செயல்படுகின்றன. திருநெல்வேலி அருகே ஒரு அணுசுக்தி நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அணுசுக்தி நிலையங்களில் உள்ள ஆபத்து மிகக் கதிரியக்க கழிவுகளை திருநெல்வேலி அருகே கூடன்குளம் பகுதியில் புதைக்க அரசு சில வருடங்களுக்கு முன் அறிவித்து ஏதிர்ப்பின் காரணமாக செயல்படுத்தவில்லை. இப்போது திருநெல்வேலி அருகே திட்டமிடப்பட்டுள்ள அணுசுக்தி நிலையப் பகுதியில் மேற்கொண்டு திட்டமிடப்பட்டுள்ள அணுசுக்தி நிலைய பகுதியில் தெரியவில்லை.

இந்தியாவில் அணுசுக்தி நிலையங்களின் கசிவுகளும், விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. Der Spiegel என்ற ஜெர்மனி இதழின்படி சர்வதேச அணுசுக்தி அமைப்பு மறைத்த 250 கசிவுகளில் இந்தியாவில் தாராப்பூர் அணுசுக்தி நிலையத்தில் ஏற்பட்ட கசிவும் ஒன்றாகும். பேரா. திரேந்திர சர்மா என்பவர்,

1972-ல் தாராப்பூர் அனுஷக்தி நிலையத்தில் ஒரு விபத்து நடந்து இரு இளம் பொறியாளர்கள் இறந்ததாக அறிவித்துள்ளார். இவர் எழுதிய 'India's Nuclear Estate' என்ற நூலில் இந்தியாவில் ஏற்பட்ட விபத்துக்களைப் பற்றி விவரமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காண்ட்ராக்டர்கள் மூலம் சாதாரண தொழிலாளர்கள் Casual Labour எனிதில் கிடைப்பதால் மேல்நாடுகளில் தொழில் கட்டுப்பாடு மூலம் செய்யப்படும் ஆபத்தான வேலைகளைச் செய்ய இந்த சாதாரண தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இத்தொழிலாளர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரே ஆவர். இவர்களில் யாரும் பார்ப்பனர் கிடையாது. ஆனால் அனுஆய்வுத்துறையில் உயர்பதவிகள் அக்டிராமாமாய் இருப்பதற்கு ஆதாரம் இதோ:

மொத்தம்	எஸ்.சி	பி.சி	பார்ப்பனர்கள்
34	0	0	34

1972-ல் தாராப்பூர் அனுஷக்தி நிலையத்திற்குச் சென்ற அமெரிக்க நிபுணர் கிளிபோர்டு பெக் (Clifford Peck) அங்கு கதிரியக்க கழிவுகளை நீண்ட குசிக்களைக் கொண்டு சாதாரண தொழிலாளர்கள் கையாளும் பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். 250 வேலையாளர்கள் மொத்தமாகப் பணியாற்றும் அளவுக்கு தீட்டிப்பிடப்பட்டுள்ளது அந்த அனுஷக்தி நிலையத்தில் 1972-க்குள் 1300 வேலையாட்கள் பணியிலிருந்து அகற்றப்பட்டது அறிந்து ஆவர் அதிர்ச்சி அடைந்தார். அதிகப்பட்ட கதிரியக்க பாதிப்புகளுணர்ந்தே இந்தப் பணி அகற்றலுக்கு காரணமாகும். பணிப் பாதுகாப்பு கதிர்ச்சி பாதுகாப்பு போன்றவை இல்லாமல் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.

1979-ல் தாராப்பூர் அனுஷக்தி நிலையத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதே ஆண்டு ஜூலை 24ல் கல்பாக்கம் அனுஷக்தி நிலையத்தை பிரதமர் துவக்கி வைத்துக் கொண்டிருக்கையில் ஒரு விபத்து ஏற்பட்டது. 1982 மார்ச் 4-ல் ராஜஸ்தான் ராப்ஸ் அனுஷக்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. ரூ. 8 கோடி செலவு செய்தும் இன்னும் பழுது பார்க்கும் பணி முடியவில்லை.

கதிரியக்க கதிவை நிறுத்த முடியவில்லை. இது 15 - 6 - 86 இந்தியன் எக்ஸ்பிரஸ் மலரில் வெளியானது. பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளிலும் இந்தியாவில் அனுஷக்தி நிலையம் கட்டி யுள்ளார்கள். அய்தாராபாத்தில் உள்ள அனு எரிபொருள் வளாகத்தில் கழிவுப் பொருள்களை பாதுகாப்பாக வைக்காததால் அது வெடித்து ஒரு பெண்ணும், 3 பையன்களும் இறந்தனர். "புரோப்" (Probe) இதை இதனை வெரியிட்டது. இவ்வாறு இந்திய அனுஷக்தி நிலையங்களில் கசிவுகளும், விபத்துகளும் நடந்து வருகின்றன.

9. அனுஷக்தி அபாய சம்பவங்களை எதிர்த்து கிடைவரை மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற இருக்கின்றனவா? அவற்றின் சாதனங்கள் யாவை?

உலக அளவில் அனுஷக்தி அபாயத்தை எதிர்த்து Green Peace என்னும் இயக்கி முதலில் கண்டாவில் துவக்கப்பட்டது. அனுஷக்தி அபாயம் மட்டுமின்றி சுற்றுபுற குழம் அபாயப்படும் இதன் நோக்கமாகும். வண்மையற்ற நேரடிப் போராட்டங்களில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. உலக அளவில் பல நாடுகளில் அதன் உறுப்பினர் உள்ளனர். அனுஷக்கர கழிவுகளை கடலில் கலப்பதை எதிர்த்து இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், கவிட்சர்லாந்து, சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, ஐப்பான் போன்ற பல நாடுகளில் இந்த அமைப்பு போராட்டங்கள் நடத்தி உள்ளது. இதன் காரணமாக பல நாடுகள் தமது அனுஷக்தி கொள்கையை மறுபரிசீலனை செய்யத் தொடர்கின்கள். கவீடனில் கட்டி முடிக்கப் பட்ட 9 அனுஷக்தி நிலையங்களையும், பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த 2 அனுஷக்தி நிலையங்களையும் 2010-ம் ஆண்டுக்குள் மூடிவிட கருத்து வாக்கு எடுப்பின் மூலம் அரசு முடிவு செய்து விட்டது.

இத்தனைக்கும் கவீடன் மின்தேவையில் 30% அனுஷக்தி நிலையம் ஈடு செய்து இருந்தது. ஆஸ்திரிய நாட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒரே ஒரு அனு சக்தி நிலையமும் துவக்கப் படாமல் இருக்கிறது. டென்மார்க் நாட்டிலும் இதே நிலைதான். செர்னோபின் விபத்துக்குப் பின் இந்தப் போக்கு தீவிரமானது. யூகோஸ்லேவியா நெதர்லாந்தில் நடந்த கருத்து வாக்கெடுப்பில் 70% மக்கள் அனுஷக்தி திட்ட வளர்க்கியை எதிர்க்கவே, புதிய

அனுசக்தி திட்டங்கள் கைவிடப்பட்டன. மேற்கு ஜேர்மனியில் நடந்த கருத்து வாக்கெடுப்பில் 60% மக்கள் புதிய அனுசக்தி நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தார்கள். 54% மக்கள் இருக்கும் அனுசக்தி நிலையங்களையும் முடித ஆதரவு தெரிவித்தார்கள். பிரிட்டன், மேற்கு ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகளில் அனுசக்தி எதிர்ப்பு அரசியல் பிரச்சனையாகிவிட்டது என்றும், மேற்கு ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி 10 வருடுத்தில் மேற்கு ஜேர்மனி அனுசக்தி நிலையங்களை மூடுமாறு கோரியுள்ளது என்றும், இத்தாலியில் சோஷலிஸ்டுகள் இதே கோரிக்கையை வலியுறுத்துகிறார்கள் என்றும், பிரிட்டனில் தொழிற்சங்க காங்கிரஸ் மறு பரிசீலனை முடியும்வரை புதிய அனுசக்தி திட்டங்களை கிடப்பில் போடுமாறு கோரியுள்ளதாகவும் நியூஸ்வீக் (News Weak) 15-9-86 இதழ் வெளியிட்டுள்ளது. பிலிப்பைஸில் பல கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பட்ட ஒரே அனுமின் நிலையத்தையும் முடிவிட அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலும் அனுசக்தி அபாய எதிர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கேரளாவில் கொச்சியில் நடந்த ஆய்வரங்கில் கொத்தமங்கலத்தில் அமைக்கப்பட இருக்கும் அனுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை 28-6-84 இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. கேரளாவில் உள்ள மக்கள் எதிர்ப்பு காரணமாக பெரியாறு நதியின் வடக்கரைகளில் பூதகான கெட்டுவில் (Poothan Kettu) தொடங்க இருந்த 2000 மெகாவாட் அனுசக்தி நிலையம் கைவிடப்பட்டது. தென் மாநிலங்களில் அனுசக்தி நிலையம் இல்லாத ஒரே மாநிலம் கேரளா ஆகும். கர்ணாடகா மாநிலத்தில் காய்கா மாவட்டத்தில் துவக்கப்பட உள்ள அனுசக்தி நிலையத்தை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். குஜராத் கக்ரபாரா பகுதியில் அனுசக்தி நிலையத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. எனவே உலகிலும், இந்தியாவிலும் அனுசக்தி அபாயத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. இதன் விளைவாக பல அரசுகள் அனுசக்தி நிலையங்களைக் கைவிட்டு வருகின்றன. பல அரசுகள் அனுசக்தி கொள்கை களை மறுபரிசீலனை செய்து வருகின்றன. பொதுவாக பாதுகாப்பு அம்சத்தின் முக்கியத்துவம் கூடியுள்ளது.

## 10. கல்பாக்கம் அனுமின் நிலையம் சாதாரணமாகச் செயல்படும் போது ஏற்படும் ஆபத்துகள் யாவை?

பொதுவாக அனுசக்தி நிலையம் செயல்படும்போது கதிரியக்க கழிவுகளில் ஒரு பகுதி வாயு மண்டலத்தில் கலக்கப்படும். மேலும் ஒரு பகுதி அருகில் உள்ள கடலில் கலக்கப்படும். மிகவும் ஆபத்தான கதிரியக்க கழிவுகள் நிலையத்தில் மய்யப் பகுதி யிலேயே இருக்கும். இந்தக் கழிவுகள் எவ்வாறு பாதுகாப்பாக அகற்ற, பாதுகாப்பாக வைப்பது என்பது உலக அளவில் சிக்கலாகவே உள்ளது. வாயு மண்டலத்தில் கலப்பது குறிப்பிட்ட அளவுக்கு அதிகமானால் அருகாமைப் பகுதி மக்களும், உயிரினங்களும், விவசாயமும் பாதிக்கப்படும். அதேபோல் கடலில் கலக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட அளவை தாண்மொனால் கடல் ஆபத்தான கதிரியக்க அளவைப் பெற்று, அந்தப் பகுதி மீனவர்களும், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும், அவற்றை உட்கொள்ளும் மனிதர்களும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் ஐப்பாளில் சுருகா அனுசக்தி நிலையம் அருகே உள்ள கடலில் கதிரியக்கம் அபாய நிலையில் இருந்தது. உடனே அதிகாரிகள் மார்க்கெட்டுடல் விற்று வந்த மீன்களை தடை செய்து அப்புறப்படுத்தினர். பிரிட்டனில் வினாட்ஸ்கள் அனுசக்தி நிலைய கதிரியக்க கழிவுகள் கடலில் கலந்து இன்று உலகிலேயே மிகவும் அதிக கதிரியக்கமுள்ள ஆபத்தான பகுதியாக அயிரில் கடல் இருக்கிறது. கேரளாவில் ஆல்வாயில் தோரியம் உற்பத்தி செய்யும் நிலையத்தின் கதிரியக்க கழிவுகள் 1981 வரை அரிசிக் கடலில் கலக்கப்பட்டு வந்தது. மின் மக்கள் எதிர்ப்பு காரணமாக அது நிறுத்தப்பட்டது. கல்பாக்கத்தில் இப்போது கதிரியக்க கழிவுகள் கடலில் கலக்கப்படுகிறது. 10 சதுர மைல் பரப்பிற்கு மீனவர்கள் இந்த பகுதியில் மின் பிடிக்கக்கூடாது என்ற நிபந்த்தனையிலும் கடலில் கதிரியக்க அளவுகளை தொடர்ந்து கண்காணித்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் கதிரியக்க அளவு இருந்தால் கழிவுகள் கடலில் கலப்பது நிறுத்தப்படுகிறது என்ற நிபந்த்தனையிலும் இவ்வாறு கலப்பது நடக்கிறது. சில வருடங்களுக்கு முன் கல்பாக்கம் அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் விவசாயத்தின் பயிரின் அடியில் நீர் இருந்தும் இவைகள் கருகி விவசாயம் பாதிக்கப்பட்டது.

கல்பாக்கம் அனுசுக்தி நிலையத்தில் காற்றில் கலக்கும் கதிரியக்க கழிவுகள் அளவுக்கு அதிகமாக இந்த பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கலாம். கதிரியக்கம் கண்ணுக்கு தெரியாது ஜி. எம். கணக்கி போன்ற கதிர்வீச்சுக் அளவுக்கும் கருவிகள் மூலமே அதை உணர முடியும். இப்போதைக்கு அரசிடம் மட்டுமே இக்கருவிகள் உள்ளன.

எனவே தகவலுக்கு அரசை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. மாறாக சமூக சேவை அமைப்புகளிடம் இக்கருவி இருந்தால் விப்தது நடப்பதை, கவித நடப்பதை உடனே கண்டு பிடித்து உடனே உணர முடியும்.

#### 11. கதிர்வீச்சில் பாதுகாப்பு அளவு என்று ஏதும் உள்ளதா?

சர்வதேச கதிர்வீச்சு பாதுகாப்பு அமைப்பு (ICRP-International Commission For Radiation Protection) ஒரு மனிதர் கதிர்வீச்சினால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டால் அபத்து இல்லை என்று தீர்மானிக்கிறது. இந்த அளவும் கதிர்வீச்சுக்கப்பற்றிய அறிவுவளரவாரா குறைக்கப்பட்டு வேற்கும் அளவு வையும் நிர்ணயிக்கும் காரணியாக ஆப்பானில் அனுகுண்டு வீசப்பட்டு பொழுது அம்மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பும், அவர்கள் இவ்வளவு கதிர்வீச்சை வாங்கியிருப்பார்கள் என்று கணக்கிடுகள் மூலம் கணக்கிடப்பட்ட அளவையும் இணைத்துப் பார்ப்பதாக உள்ளது. ஆனால் பின்பு முதலில் கணக்கிடத்தெவிட குறைந்த அளவுள்ள கதிர்வீச்சே அம்மக்கள் பெற்றார்கள் என்பது தெரிந்தவுடன் ICRP சில விதிமுறைகளை முடிவு செய்துள்ளது. அதன்படி எவ்வாவை குறைந்த அளவாயினும் கதிர்வீச்சு தீமையானதே, கூடுமானவரை அதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் தம்மால் முடிந்தவரை குறைந்த அளவே கதிர்வீச்சு உள்ள பகுதிகளில் வேலை செய்ய வேண்டும்.

#### 12. அனுசுக்தி நிலையம் ஓரு பகுதிக்கு வருவதால் அந்தப் பகுதியில் அளிநிருத்தி ஏற்படுமா?

இந்தியாவில் அனுசுக்தி நிலையத்தை சுற்றி 4 கிமீ. வரை மக்கள் குடியிருப்பு அனுமதிக்கப்படாது. 16 கிமீ. வரைக்கும் 10,000த்துக்கும் அதிகமான மக்கள் வசிக்க அனுமதிக்கப்பட-

மாட்டாது. 40 கிமீ வரை 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிப்துவனங்களை மீறும் கிராமங்களும், ஊர்களும் அகற்றப்படும். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் அனுசுக்தி நிலையத்தில் சில நூறு பேருக்கே வேலையுண்டு. அதிலும் மத்திய அரசில் பிரபடுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாததால், தாழ்த்தப் பட்டோருக்கான ஒதுக்கீடு மன்றல் குழு அறிக்கைப்படி சரியாக அமுல் படுத்தப்பட்டதால், மத்திய அரசு வேலைக்கு உள்ள தேர்ந்தெடுப்ப தால் அந்தப் பகுதி மக்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உறுதி கிடையாது. கதிர் இயக்க ஆபத்தின் காரணமாக நிலங்களின் விலை குறைய வாய்ப்புண்டு. சுமார் 100 கிமீ. வரை பெரிய தொழிற் சாலைகள் புதிதாக வர வாய்ப்பு குறையலாம்.

#### 13. அனுசுக்தியை விட்டால் வேறு மாற்று என்ன கிருக்கிறது?

இந்தியாவில் மய்ய மின்சார அமைப்பின் (Central Electricity Authority) மதிப்பீட்டுப்படி 75,000 மெகாவாட் மொத்தத்திற் மின் திட்ட வாய்ப்பில் 12% மட்டுமே நீர்மின் நிலையங்கள் மூலம் பயணபடுத்தப்படுகின்றன. இந்தியாவில் 1120 கோடி டன் நிலக்களி மண்ணில் உள்ளது இந்தியாவில் மின்சாரம் கொண்டு செல்லும் போது சுமார் 20% விரயமாகிறது. சீனாவில் இந்த வகை இழப்பு 7.57% மட்டுமே. இது தவிர குரிய ஆற்றல், புவி வெப்ப ஆற்றல், காற்று ஆற்றல், கடல் அவை போன்ற பல வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பானது, பம்பாயில் கிடைக்கும் இயற்கை எளவாயுவை சுமார் 1500 கிமீ. குழாய் மூலம் வட மாநிலங்களுக்கு அனுப்பி மின் உற்பத்தியும், தொழில் உற்பத்தியும் நடைபெறுகிறது. மேலும் இன்றும் பல நூறு கோடி ரூபாய் மதிப்படையை இயற்கை எரிவாயு பம்பாயில் எரித்து விரயமாக்கப் படுகிறது.

குழாய் மூலம் அதனை தமிழ்நாடு வரை கொண்டு வந்தால் தென் மாநிலங்களின் மின் பற்றாக்குறை தீரும். தொழில் வளரும். தமிழ்நாட்டை பொறுத்தவரை நெடுவேலி அனல்மின் நிலையம் மின்சார உற்பத்தி முழுவதையும் தமிழ்நாட்டுக்கு வழங்கல், மற்ற அனல் மின் நிலையங்களுக்கு (தமிழ்நாட்டின் பொறியியல் பொருட்களுக்கு ஈடாக அந்திய செலாவணியின்றி) ஆஸ்தி ரேவியா தர முன்வந்துள்ள நிலக்கரியைப் பயணபடுத்தி நிலக்கரி பற்றாக்குறை நோயை ஒழித்தல், தஞ்சை, தென் ஆற்காடு

மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்றவற்றால் தமிழ்நாட்டின் மின் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.

### சுடன்குளம் அணுமின் நிலையம்:-

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடன்குளம் பகுதியில் இரண்டு 1000 மின்சாரம் அணுமின் நிலையம் கட்ட மத்திய அரசு முடிவு செய்துவிட்டது பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இத் திட்டம் சோவியத் அரசு கூட்டுடன் தொடங்கப்படுகிறது. சோவியத் அரசு தனது நாட்டில் மக்கள் எதிர்ப்பின் காரணமாக இதுவரை ஏழு அணுமின் நிலையங்களை மூடிவிட்டது. அதே நேரத்தில் தன் வசமுள்ள இது தொடர்பான தொழிற் துட்பத் தையும், கருவிகளையும் இந்தியாவின் தலையில் கட்ட முடிவு செய்துள்ளது. இதையே "செர்னோபிள் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு அதன் உபயோகமற்ற காங்களை இந்தியாவின் தலையில் கட்ட சோவியத் நாடு விரும்பியது. அதுதான் கூடன்குளம்" என்று பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி கூறியுள்ளார்.

ASIDE (அசைடு) 16-II-88 இதழ் மூலம் கூடன்குளம் தொடர்பாக மின்வரும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கூடன்குளம் நிலப்பகுதி அணுமின் நிலையம் கட்ட பொருத்தமானதா என்ற ஆய்வினை முறையாகச் செய்யாமல் அங்கு அணுமின் நிலையம் கட்ட முடிவு செய்துள்ளது. கூடன்குளம் அருகாமையில் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டப் போகிறார்கள். 75 கிமீ. நீளத்திற்கு கூடன்குளம் அருகாமை கடல் பகுதியில் மின் பிதிக்க தடை வரப் போகிறது. இது தவிர விவசாயத்திற்கு போதுமான நீர் வழங்க தடுமாறும் பேச்சிப் பாறை அணையில் இருந்து கணிசமான நீர் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு திருப்பிவிடப்படும். இவையைனத் திற்கும் மேலாக கூடன்குளம் அணுமின் நிலையம் செயல் பட்டியில் ஏற்படும் உலை ஏரிபொருள் மீண்டும் சோவியத் நாட்டிற்கு கொண்டு செல்லப்படும். அவை அணுகுண் தயாரிக்கப் பயன்படும்.

இவ்வாறு கதிரியக்கப் பொருளை கொண்டு செல்லும் போது வழியில் விபத்து ஏற்பட்டதுண்டு. உதாரணமாக இப்படி கதிரியக்கப் பொருளை கொண்டு சென்ற கலன் விரிசலுக் குள்ளாகி கதிரியக்கப் பொருள் கசிந்தது. இதனால் ஒரு தொழிலாளி இறந்தார். 8 பேர் படுகாயமுற்றனர். 06. 01. 88 'இந்து' இதழில் இச்செய்தி வந்துள்ளது.

கூடன்குளத்தில் கட்ட இருக்கும் அணுமின் நிலைய தொழிற்நுட்பம் பொருளாதார நோக்கில் ஸாபமற்றவை, பாது காப்பு தன்மை அற்றவை, இத்தொழில் நுட்பத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு மிகவும் மேமாம். இவ்வகை அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துகளை அரசுகள் மக்களுக்கு தெரியாமல் மறைத்திருக்கின்றன.

### நமது கோரிக்கைகள்:-

1. செர்னோபிள் விபத்திற்குப் பிறகு பல நாடுகள் முடிவு செய்துள்ளது போல் நமது புதிய அணுமின் திட்டங்களை தற்காலிகமாக கிடப்பில் போட்டு நமது அணுசக்திக் கொள்கையை திறந்த பொதுமக்கள் விவாதத்திற்கு அனுமதித்து புதிய அணுசக்தி கொள்கையை உருவாக்க வேண்டும். புதிய அணுமின் நிலையம் செயல்படுவதை நிறுத்தி வைக்க வேண்டும். கூடன்குளம் அணுமின் திட்டத்தை கிடப்பில் போட வேண்டும்.

2. கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் (செர்னோபிள் விபத்தில் 100 கி.மீ. வரை இருந்த மக்கள் அப்பற்படுத்தப்பட்டனர்) சென்னை, செங்கற்பட்டு உள்ளிட்ட அருகாமை நகர் கிராமப்பகுதி மக்களை வெளியேற்றவும், பாதுகாக்கவும் உடனே அரசு செயல்திட்டம் தயாரித்து மக்களைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

3. தென் தமிழ்நாட்டின் தொழில் வியாபார வளர்ச்சிக்கு உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.

5. விரயமாகி வரும் பம்பாய் எரிவாயுவை குழாய் மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

அனுசுக்தி துறை தலைமை பீடம் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதைப் பார்த்தோம். அனுசுக்தி திட்டங்களால் வியாபார லாபம் பெற்று வருபவர்கள் ‘இந்திய தேசிய முதலாவிப்பனாட்டுக் கூட்டுச் சக்திகள்’ ஆவர், அனுமின் நிலைய எதிர்ப்பு என்பதை பெல்லி ஆங்கம் பார்ப்பன - ‘இந்திய’ தேசிய முதலாவி - பன்னாட்டுக் கூட்டு கொள்கைக்கு எதிரான ஒன்றாக உருவாக்கி மக்கள் சக்தியை ஒன்று தீர்ட்டுவோம்.

## அனுகண்டு தயாரிப்பேதே, நோக்கம்!

கூடங்களும் அனுமன்திட்டம் தொடர்ச்சிய வரலாற்றையும், அதற்கு எதிராக அப்போதே நடத்த போராட்டங்களை தீசை திருப்ப நடந்த முறையையும், நின்சாராய் தயாரிப்பதைவிட அனுகண்டுக்களை மூலம் பெறுவதைச் செய்துகொடுவது இதன் நேர்க்கம் என்றும் ஸிவக விளக்குத்திற்கு, இக்கட்டுரை, ‘தீரா நதி’ நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரையின் கருக்கம்:

1977 இல் மொரார்ஜி தேசாய் இந்தியப் பிரத மராய் இருந்தபோதே புதிய அனுமன் நிலையம் அமைப்பது பற்றி பேசப்பட்டது. பின்பு பல வருடங்கள் சென்று 26.11.1988 இல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், அன்றைய சோவியத ரஷ்யாவின் ஜனதிதி கோர்ப்சேவும் சேர்ந்து கூடங்களும் அனுஉடலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கூடங்களும் அனுஉடலை ஒப்பந்தம் கையெழுத்தான காலத்திலிருந்தே இதனை எதிர்க்கும் போராட்டங்கள் தொடர்ந்தன.

1990களில் சோவியத் ரஷ்யா உடைந்தது அல்லது உடைக்கப்பட்டது. அதோடு பல வருடங்களாக சர்ச்சைச்க்குள்ளான கூடங்களும் அனுஉடலை பற்றிய பேச்சு முடங்கி முடமானது. எனவே இதை எதிர்த்துப் போராடியவர்கள் அனு வுலை கைவிடப்பட்டது என எண்ணி ஓய்ந்தனர்.

ஆனால், 25.03.1997 இல் அன்றைய ரஷ்ய அதிபர் போரின் எல்ட் சினும், இந்தியப் பிரதமர் தேவ கவுடாவும், 1988 ஒப்பந்தத்தை தூசி தட்டி எடுத்துப் புதுப்பித்தனர். 7.10.2001 இல் கூடங்களுத்தில் அனு உலைக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. 6.1.2001 இல் அன்தியப் பிரதமர் வாஜ்பார் ரஷ்யா சென்றார். அப்போது மாஸ் கோவில் இந்திய அனுசுக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், விகேசதூர் வேதியும், ரஷ்ய ஆட்டம்ஸ்ராய் எக்ஸ்போர்ட் பொது இயக்குநர் விக்டர் கேஷலாவுவும் புது ஒப்பந்தத்தில் 2 அனு உலைகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிக்கி விடப்பட்டன.

அப்போது மீண்டும் ஆங்காரங்கு எதிர்ப்புக் குருகளும், போராட்டங்களும் எழுந்தன. அனுஉடலை கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டபோது, கூடங்களுத்தில் வாழும் பெரு வாரியான நாடார் இன்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்த வேலைகளும் வேலை வாய்ப்புகளும் கிட்டின. எனவே கடலோராக விலைகள் பொறுத்து சாமானிய மக்கள் அனு உலையை எதிர்க்கின்றனர் என்று கருத்து சாமானிய மக்கள் மேல் திணிக்கப்பட்டது. இவ்வாறு சாதி ரீதியாக மக்கள் திட்டமிட்டு பிரித்தானப்பட்டனர்.

அடுத்து நாத்திக் ரஷ்யாவிலிருந்து இந்த அனுவுலைகளுக்கு தொழில்நுட்பமும் வருகின்றன. எனவே அத்திக் கிறத்துவர்கள் இந்த அனுஉடலை ஏதிர்க்கின்றனர் என்ற கருத்து உண்மைக்குப் புறப்பாடு திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. இவ்வாறு சாமானிய மக்கள் சாதியாலும் சமயத்தாலும் ஆதிக்க சக்திகளாலும் அனு உலைப் பணிகளால் பயண்டைந்தவர்களாலும் பிரித்தானப் பட்டனர். எனவே, போராட்டங்கள் வலுவாக எழவில்லை.

தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. மற்றும் அதி.மு.க. கட்சிகள் இந்த அனு உலையை எதிர்க்கவில்லை. எதிர்ப்பார்களுடைய எதிர்ப்பை பொருட்படுத்துவில்லை. இந்த இரு கட்சிகளுக்கும் அனு உலை இங்கு கால்பதிக்க காரணமானவர் களுக்கும் இடையில் திரை மறைவில் என்ன நடந்தது என்பது இன்னும் இருளிலே கிடக்கிறது. இல்லை யெனில் கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் மக்கள் எதிர்ப்பாக் கால்பதிக்க இயலாமல் இந்த அனுவுலை தமிழகத்தில் எப்படி கால்பதிக்க முடிந்தது? இடதுசாரி கட்சிகள் அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட அனு ஆயுத ஒப்பந்தத்தைதான் எதிர்க்கிறார்கள். அனுமின் உலைகளை எதிர்க்கவில்லை. ஆனால் மார்க்கிய, வெனினியக் குழுமினர் அனுமின் உலைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து தெரிவிக்கின்றனர்.

1990-களில் ஒரு பக்கம் சோவியத் ஜக்கியநாடுகள் உடைந்ததன் மறுபக்கம் உலகமயமாக்கல் என்ற போக்கு வலுவாகக் காலாண்றியது. இவ்விரு நிகழ்வு களும் மக்களுடைய கருத்தையும் கவனத்தையும் அதிகம் சர்த்தன். இவை பற்றியே அதிகம் பேசப்பட்டன. இப்பின்பூல்ததில், அனுமின் உலை எதிர்ப்பு பின்னுக்கு தள்ளப்பட்டன.

ஆகைத், 1988 களிலிருந்தே கூடங்கும் அனுமின் உலைக்கு மக்களிடமிருந்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தே வந்திருக்கின்றன. பல பிரித்தானிம் குழ்ச்சிகாலும் கூட இப்போராட்டங்களை முற்றிலும் முறியடிக்க முடியவில்லை. எனவே இப்போதுதான் காலம் கடந்த போராட்டம் நடக்கிறது என்பது உண்மை வரலாற்றுக்கு முற்பானது.

இந்த அனுமின் நிலையத்திற்காக இதுவரை செலவான 21 ஆயிரம் கோடி ரூபாய் பெரிதா? இந்த நிலையத்தைச் சுற்றி 30 கிலோ மீட்டர் சுற்றங்களில் வாழும் 30 லட்சம் சாமானிய மக்களின் வாழ்வு முக்கியமா? பணமா? மக்களா? என்ற விழுமிய மோதலில் மக்களைப் பலியாக்கலாமா? 2ஜி ஸ்லெப்க்ட்ரம் ஊழல் மட்டுமே ஒரு இலட்சத்து என்பதாயிரம் கோடியை விழுக்கியதே!

மன்றாக்குமென்பது உண்மைதான். இதே யாரும் மறுப்பதற்கில்லை. தற்போது இந்தியாவில் செயல்படும் 20 அனுமின் உலைகளிலிருந்து நாம் பெறும் மின்சாரம் 268 விழுக்காடே மற்ற 97 விழுக்காடு மாற்று வழிகளிலிருந்து பெறுகிறோம். அபாயக்கள் நிறைந்த அனுமின் உலைகளுக்குப் பதிலாக மாற்று வழிகளை காற்று, தண்ணீர், குரிசு ஒளி, குப்பைகள் போன்றவற்றிலிருந்து பெற நாம் முயற்சிக்கலாம்.

அரசு விழாக்கள் மற்றும் அனுமின் விழாக்களுக்கு மிகப் பெரிய அளவில் செலவிடப் படும் மின்சாரத்தைக் குறைத்து சிக்கக்கூடிய மாதாம். குரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெற மக்களுக்கு மானியம் வழங்கலாம். மின் திருட்டை கெடுபிடியாகக் கட்டுப் படுத்தலாம். இவை போன்ற மாற்று வழிகளையும், மின்சாரத்தைச் சிக்கக்கூடியப் பயன்படுத்துவதையும் செலவிடுதலாம்.

ஆபத்து மிகவே குறைவான அனுஉலை அமைக்க யுரேனியம் அல்லது புனுட்டோவியத்திற்குப் பதிலாக தோரியத்தை உபயோகிக்கலாம் என்பது 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவர் விஜைந் நாடன். இவர் தமிழ் என்பது பெறும் உண்டு. பிரிட்டன், அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகள் தோரியம் பயன்படுத்தும் முடிவுக்கு வந்துள்ளன. ஏன் இந்தியா இதைப் பயன்படுத்தக் கூடாது?

3 விழுக்காடு பிகக் குறைந்த மின்சாரம் தயாரிக்க அதிக ஆபத்துடைய யுரேனியம், புனுட்டோவியம் தான் பயன்படுத்து வேங்க என்று இந்தியா அடம்பிடித்தால், அதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று சந்தேகப்பட இடம் உண்டு. தோராக்கம் கழிவிலிருந்து அனுஞ் ஆயுதம் தயாரிக்க முடியாது. ஆனால் புனுட்டோவியம், யுரேனியக் கழிவுகளிலிருந்து இவைகளைத் தயாரிக்க முடியும். ஆக, கூடங்கும் அனுஉலை விலிருந்து மின்சாரம் பெறுவது இந்தியாவின் முதல் நோக்கமல். அனுஞ்சும், அனு ஆயுதமும் செய்வதுதான் உள்நோக்கம். முதல் நோக்கம் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. மின்சாரத் தால் அசிய அரங்கில் இந்திய வல்லரசு நாடாக ஆக முடியாது. அனு ஆயுதங்களாலும் அனு குண்டாலும் அது சாத்தியமாகும்.

வறுமை நிறைந்த இந்தியா, சீனாவைப் பின்தள்ளி வட்டார வல்லரசாக, கூடங்கும் அனுஉலையைப் பயன்படுத்த நிலங்களை என்பதே உண்மை. மாலத் தீவிலும், இலங்கையிலும் நங்கரமிட்டுக் கொண்டிருக்கிற சீனர்களை, தமிழகத்தின் தென்கோடு முனையிலிருந்து உளவு பார்க்க ஏற்கனவே இப்பகுதியில் இந்தியா கடற்படைத் தள்த்தை நிறுவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கூடங்கும் அனுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தலான துமிழ்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு 925 மெகாவாட் மின்சாரம் கீட்டக்கும் என்று இந்தியப் பிரதமர் கொல்லி யிருக்கிறார். துமிழ்கள் வாழ்வு வளர்ச்சியில் பிரதமர் காட்டும் அன்பு அக்கறைக்கு மிகவே நன்றி. ஆனால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏறக்குறைய 600 பேர் சிங்கள ராணுவத்தினரால் கட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காயம்பட்டு தொழிலுக்குப் போகாமல் முடங்கிக் கிடக்கிறார்கள். எத்தனையோ முறை மைய அரசிடம் இது குறித்து முறையிட்டும் பிரதமர் மன்மோகன்சிங் காதுகள் செவிடாய், இதயம் மலடாய், கைகள் முடமாய்க் கிடப்பதேன்?

இறுதியாக அனுஉலை அபாயத்தை உணர்ந்த ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, ஸ்விசர்லாந்து, மெக்சிக்கோ, ஐப்பான், ஆஸ்திரியா, அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகள் அனு உலைகளை முட முடவெடுக்கும்போது இந்தியா அனு உலைகளைத் திறக்க தடிப்பதேன்?

உலகளில் அறியப்பட்ட விழுஞ்ஞானி ஆல்பெர்ட் அயின்ஸ்டைன் “அனுமின் சக்தி பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சக மனிதர்களுக்கு விளக்கும் விழுஞ்ஞானிகளாகிய

எங்களுக்குத் தப்பிக்க முடியாத ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது. இதில்தான் நம்முடைய பாதுகாப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அதாவது அறிவுடைய குடிமக்கள் வாழ்வுக்காக செயல்படு வோர்களேயொழிய சாவுக்காக அல்ல” என்று 64 ஆண்டுகளுக்கு முன்பு 1947லேயே கூறிச் சென்றார்.

சவிட் சர்லாந்து எரிசக்தி அமைச்சர் டேரிவியூதார் டு என்பவர் பாரானுமன்றத்தில் “எமது குழந்தைகளின் எதிர்கால நலவன் கருதி அனுஉலைகளை முற்றாக மூடுகின்ற முடிவுக்கு ஆதாவு வழங்க வேண்டும். அனுசக்தியின் பயன்பாட்டுத் தேவை உள்ளது என்பது மறுக்க முடியாதுள்ளபோதும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மூலமாக அனுசக்திக்கு மாற்றாக புதிய சுக்தியினை கண்டுபிடிக்க இயலும்” என்று குறிப்பிடுகிறார். ஆம், நமது இன்றைய சுயநலத் தேவைகளில் மூழ்கி நமது வருங்காலத் தலைமுறைகள் மீது தாங்க முடியாத கதிர்வீசுச் சூச்சை 25000 ஆண்டுகள் தூக்கிச் சுமக்க வைக்க நமக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை. 30 ஆண்டுகள் பயன்பாட்டுக்குப் பிறகு அனுக்கழிவுகளை 25000 ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இப்படிப் பாதிப்பில்லாமல் அனுக்கழிவுகளைப் பாதுகாக்க விஞ்ஞானிகள் இதுவரை சிரிய வழி எதையும் இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.

நன்றி: புரட்சிப்பெரியார்முழக்கம், 01.12.2011